

## கிரீஷ், எழுத்தாளர், கவிஞர்

2019-ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் வர இருக்கிறது. ஐந்து ஆண்டுகளாக நிலவி வரும் வெறுப்பு அரசியலுக்கான முடிவாக வரும் மக்களவைத் தேர்தலின் முடிவுகள் இருக்க வேண்டும் எனும் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கிறோம். ஒருவேளை இந்த தேர்தலிலும் வலதுசாரி சக்திகள் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் மக்களாட்சி முடிவுக்கு வந்துவிடுமோ என்கிற அச்சத்துடனேயே இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாட்டில் மதவாதம் தலையெடுத்து இருக்கிறது. அரசுக்கு எதிரான குரல்கள் தொடர்ந்து நசுக்கப்படுகின்றன. அரசுக்கு எதிராக மதவாதத்துக்கு எதிராகக் குரலெழுப்பும் அனைவருக்கும் ஆளும் அரசு பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. தலித் மக்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு, ஆதிவாசிகளுக்கு, கிறித்துவர்களுக்கு, உழைக்கும் வர்க்கத்தினருக்கு என எல்லா ஒடுக்கப்பட மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் ஒரு அரசின் முடிவாகவே வரும் தேர்தல் இருக்க வேண்டும் என நம்புகிறோம்.

ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிக்கைகளில் வெளியிடும் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுமா என்கிற ஐயம் இருந்தாலும் வருகிற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வெளியாகி இருக்கும் வலதுசாரி அல்லாத கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் நம்பிக்கை தருவதாக இருக்கின்றன.

மத்தியில் காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் அறிக்கை பல்வேறு மாநிலக் கட்சிகளுடன் உரையாடி அதன் பிறகு வெளியானதாகத் தெரிகிறது. கல்வியை மறுபடியும் மாநில அரசின் அதிகாரத்துக்குக் கீழ் கொண்டு வருவது, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மாநிலங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது, ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கும்பஞ்சமி நிலங்களை மீட்டு அவற்றை உரியவர்களுக்கு திரும்ப அளிப்பது போன்ற பல சிறப்பான அம்சங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இருக்கின்றன. என்றாலும் பால்புதுமையினர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருபால் ஈர்ப்பு கொண்ட ஆணாக இந்தத் தேர்தலை எதிர்நோக்கக் காரணம் இருக்கிறது.

2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இபிகோ பிரிவு 377-ல் இருந்து ஒருபால்ஈர்ப்பு குற்றம் என்பது நீக்கப்பட்டதற்கு பிறகான முதல் தேர்தல் இது. இந்தத் தேர்தலில் ஒருபாலீர்ப்பு கொண்டவர்களை உள்ளடக்கிய பால்புதுமையினருக்கான (Queer persons/LGBTQIA) உரிமை சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அல்லது குறைந்த பட்சம் அதைப்பற்றி பேசியாக வேண்டிய கட்டாயம் எல்லாக் கட்சிகளுக்கும் இருந்தது. அந்தக் கட்டாயத்தின் பேரிலோ அல்லது ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிமைகள் அளிக்க வேண்டிய முக்கியத் துவத்தை உணர்ந்தோ பால்புதுமையினருக்கான கோரிக்கைகளை கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் இணைத்திருக்கின்றன.

கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது கட்சியின் அறிக்கைகளில் கொஞ்ச காலத்துக்கு முன்னரே பால்புதுமையினர் உரிமைகளைப் பேசத் துவங்கி விட்டன. ஆனாலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மத்திய அரசில் அங்கம் வகிக்கும்போதோ அல்லது தாங்கள் ஆளும் மாநிலங்களிலோ அந்தக் கோரிக்கைகளுக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமலே இருந்து வந்தன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த பிப்ரவரி மாதம் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளுக்கு முன்னோடியான திராவிடர் கழகம் தங்களது கட்சிக்கான அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையில் ஒருபாலீர்ப்பு கொண்டவர்கள் மற்றும் திருநார்களின் உரிமைகள் பேணப்பட வேண்டும் எனவும், வயது வந்த இருவர் பாலினம் பாலீர்ப்பு என அனைத்தையும் கடந்து இணைந்துவாழ உரிமை வேண்டும் எனவும் இருந்தது பரவலான பாராட்டைப்பெற்றது. வாக்கரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் மற்ற திராவிடக் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் என்கிற இடத்தில் திராவிடர் கழகத்தின் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது.

தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் 2018-ம் ஆண்டு ஆளும் மோதி அரசு கொண்டுவந்த திருநார்களுக்கான மசோதாவிற்கு பதிலாக 2014-ம் ஆண்டு திமுகவைச் சார்ந்த ராஜ்யசபா எம்பி திருச்சி சிவா அவர்கள் தாக்கல் செய்த தனிநபர் மசோதா அமல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. இது பாராட்டப்படக்கூடிய ஒரு அம்சமே. அது தவிர பால்புதுமையினர் இணைந்து வாழவும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவும் உரிமைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் இந்திய மார்க்சிஸ்ட் கம்மியூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ஒப்பீட்டளவில் சிறப்பானதாகவும், தெளிவானதாகவும் இருக்கிறது என்பதையும் மறுக்கமுடியாது.

பால்புதுமையினர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவனாக இந்த அறிக்கைகள் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இந்திய ஜனநாயகத்தின்படி அனைவரும் சமம் என்கிறபோது அதன் ஒருசாரர் மட்டும் உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்ந்து வந்த நிலையில் அவர்களின் உரிமைகள் முதன்முதலாக அரசியல் கட்சிகள் அளவில் பேசத்தொடங்கப்பட்டு இருக்கிறது. மதத்தின் பெயராலும், ஆண்மையின் பெயராலும், கலாச்சாரத்தின் பெயராலும், பண்பாட்டின் பெயராலும் உரிமைகள் மறுக்கப்பட்டு வந்த மக்களின் வாழ்க்கையின் மீது மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இவ்வறிக்கை இருக்கிறது.

இவ்வறிக்கையோடு நின்றுவிடாமல் காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆளும் கட்சியாக வரும் பட்சத்தில் செய்ய வேண்டிய எதிர்பார்ப்புகள் என நிறைய இருக்கிறது. பால்புதுமையினருக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை உறுதிசெய்யவேண்டும். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் அனைவரும் கல்வி கற்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிலையில் தங்களது பதின் பருவத்தில்

தங்களது பாலினம்/பாலீர்ப்பை உணர்ந்துகொள்ளும் பால்புதுமையினர் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படுகிறது. அவர்களின் கல்வியை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உயர்கல்விகளிலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த திருநர்களுக்கு இடஒதுக்கீடு ஏற்படுத்தப்பட வேண்டும். பால்புதுமையினருக்கு நடத்தும் கட்டாயத்திருமணங்களுக்கு 'வரதட்சணைத் தடுப்புச் சட்டம்'போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். பால்புதுமையினர் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழவும் அவர்கள் மீதான வன்முறைகள் தடுக்கப்படவும் 'பால்புதுமையினர் மீதான வன்முறைகளுக்கு'எதிரான சிறப்பு சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். மேலும் மத்திய மற்றும் மாநில அரசு தரப்பில் உள்ள உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை உள்ள அனைவருக்கும் பால்புதுமையினரைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும். பெண்களுக்கென அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டதைப்போல தனியாகக் காவல் நிலையங்களை ஏற்படுத்த வேண்டாம் என்றாலும் பால்புதுமையினருக்கு எதிரான வன்முறைகளைக் கையாள பயிற்சிபெற்ற அனுபவம் மிக்க காவலர்களை நியமிக்க வேண்டும். அரசு பால்புதுமையினருக்கான திட்டங்கள் கொண்டுவரும்போது அந்த திட்டங்களை வறையறுப்பதில் என்ஜிஓக்கள் சாராத பால்புதுமையினரும் இணைத்துக்கொள்ளப்படவேண்டும். மாநிலங்கள் தோறும் பால்புதுமையினர் நலவாரியங்கள் அமைக்கப்பட வேண்டும். அவற்றின் திட்டங்கள் புரிதலுள்ள அரசு பணியாளர்கள் மூலம் என்ஜிஓக்கள் சாராமல் செயல்படுத்தப்பட வேண்டும். நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டம் போல பால்புதுமையினரை இணைத்து வேலைவாய்ப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். பிறகு திருமணம், சொத்து, குழந்தை தத்தெடுப்பு, குடும்ப வன்முறை ஆகியவை சார்ந்த கவனம் எடுக்க வேண்டும். திருநர்களுக்கு அறுவைசிகிச்சை செய்வதற்கான உதவிகளை அரசாங்கம் வழங்கவேண்டும், அவர்களின் சான்றிதழ்களில் பெயர் மாற்றம், பாலின மாற்றம் போன்றவை செய்வதற்கான வழிமுறைகள் எளிமையாக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எவ்வளவோ இருக்கின்றன.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுகிற அரசாக, அதன் முதல் அடியை எடுத்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும்.மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும், மக்களாட்சிக்கு எதிராக இருக்கும் அரசுக்கு எதிராக வலுவான குரலை எழுப்பி வரும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. சுயமரியாதை சிந்தனையோடு திராவிடர்கழகத்தை பின்பற்றி நடக்கும், 2009-லேயே திருநங்கைகளுக்கான நலவாரியம் அமைத்த திமுக திருநர்களுக்கான மசோதா பற்றி தனது தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறது. பிரிவு 377ல் இருந்து ஓர்பாலீர்ப்பு நீக்கப்பட்ட போது பால்புதுமையினருக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி கருத்து தெரிவித்திருந்தார். ஆனாலும் பால்புதுமையினர் குறித்து எந்தக் கருத்துகளும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. இருந்தாலும் மாநில அளவில் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்றவற்றுடன் உரையாடலை மேற்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையோடு வருகிற தேர்தலை எதிர்கொள்ளுவோம்.